



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை)

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 839/B/20

திரு க. முத்துரங்கம்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக
உதவியாளர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு க. முத்துரங்கம் மற்றும் பொது தகவல் அலுவலர், திருமதி கற்பகம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 25.11.2019 தேதியிட்ட மனுவில், விசாரணையின் போது சிட்டா, யூடிஆர், அ பதிவேடு திருத்தம் செய்ததற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் கூட்டுப் பட்டாதாரர்களிடம் பெறப்பட்ட சான்றொப்பமிட்ட நகல்களின் விவரங்கள் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 27.12.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 24.01.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள் தகவல் வழங்கப்படவில்லை என்றும், தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும் தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் கால அவகாசம் அளிக்கும் பட்சத்தில் 2 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல்களை வழங்கிவிடுவதாக விசாரணையின்போது

உறுதியளித்தார். மேற்படி பொது தகவல் அலுவலர் தெரிவித்தவாறு, 04.11.2020 அன்று மனுதாரரை நேரில் வரவழைத்து, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, மனுதாரரால் விளக்கம் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் விசாரணையினை விரைவில் முடித்து உரிய ஆணை பிறப்பிக்க கோரப்பட்டது என்றும், அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் மனுதாரரின் கோரிக்கையினை பரிசீலனை செய்வதாகவும், விசாரணை செய்து அதன் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மனுதாரரை நேரில் வரவழைத்து தெரிவிக்கப்பட்டது என்றும், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட தகவலின் நகலை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பரிசீலனை செய்கையில், மேற்படி பொது தகவல் அலுவலர் தெரிவித்தபடி, மனுதாரர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையினை, அதாவது மனுதாரருக்குரிய முறையான தகவலை, இவ்வாணை கிடைக்கப் பெற்ற 25 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி ஒப்புக்கொண்ட அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கொண்ட அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது. தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பொதுத் தகவல் அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

**ஓம்/ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்**

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 839/B/20

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்.

திரு க. முத்துரங்கம்,
த/பெ கந்தசாமி,
70/2, மேல வீதி,
இறையூர் 606 111,
பெண்ணாடம் R.S.,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம்.

Copy to: File
SCPA-06.11.20